

Subscription

Inland: Rs. 50/- per year.

FOR ADVERTISEMENTS

Apply to:

The Manager,
Morning Star, Vaddukodai.

THE MORNING STAR

Registered as a Newspaper at the General Post Office, Sri Lanka under No. Q/J/64/News/87

Established: 1841: A Christian Weekly: Published Every Friday.

Vol. 148 JAFFNA, FRIDAY, 22th JULY 1988. No.

RIGHTEOUSNESS EXALTETH A NATION BUT SIN IS A REPROACH TO ANY PEOPLE

UNDELIVERED ISSUES

Please re address

all undelivered issues

of the Morning Star to

The Manager,

Morning Star,

Vaddukodai.

1988-88-23

Periodicals Division

LibraCollect

Alumni

Jaffna College Alumni in Toronto, Canada

The inaugural meeting of the Jaffna College Alumni in Toronto was held on November 21, 1987 in the West ELLES-MERE United Church Hall. The function was a great success and a very colourful one. The entire proceedings were video taped and is available for viewing. The programme was as follows: Introduction given by Dr. J. B. Selliah; speech on the 'College Days' by Mr. C. F. J. Richards; an Open Forum, and then the Office-bearers were elected with Dr. J. B. Selliah as the chairman with Mr. K. Ratnam as the deputy. The hall was beautifully decorated with the college colours and the crest, and a very colourful brochure was printed including the college song.

On 3rd June, 1988, the alumni in Toronto organised a complimentary dinner to the Principal, Mr. A. Kadirgamar who was visiting Toronto. The proceedings began with prayer said by Mr. Peter Harris, the Director of the Christian Children's Fund (CCF) after which the Canadian National Anthem was sung. Dr. J. B. Selliah gave an introduction. Mrs. Vimala Edwards (nee Gunanayagam) made the main speech in exquisite English studded with gems of English Literature. The chairman introduced Mrs. Edwards as the youngest student ever to graduate with a B.A. London degree from Jaffna College - she was 19 years old then. Mrs. Edwards in her speech portrayed very colourfully her years at Jaffna College as a student and requested the Principal to continue with English Literature in the college and also to stimulate the college to play an important part in development, social service and reconciliation. Mr. Peter Harris, the Director of the Christian Children's Fund of Canada then addressed the gathering. After which the Principal spoke giving a full account of the situation in Jaffna and of the college. Sufficient time was given for members to ask questions to gain more intimate knowledge of the happenings in the country. The vote of thanks was then said by Mr. S. Wijeyanayagam, a former President of the School Council and contemporary of the Principal. This was followed by the hearty singing of the College Song and the fellowship dinner followed where more than 125 were present. The men present there gave the traditional three-hearty cheers to the Principal lifting him in the air.

Mr. Alagan S. Kadirgamar

Mr. Alagan S. Kadirgamar assumed office as National General Secretary of the National Council of the YMCAs of Sri Lanka on 11th June 1988.

Alagan had his early education in Malaysia, where his father the late Revd. J. W. A. Kadirgamar was a Methodist Minister. He returned to Sri Lanka to complete his collegiate education at Jaffna College, Jaffna. He pursued his higher education in India, at Serampore Theological College and St. Paul's Cathedral College, both affiliated to the University of Calcutta. He read for his degree in Philosophy.

Alagan's association with the YMCA spans a long and rewarding career of 42 years. In 1946 he joined the Movement as a volunteer. From 1955 to 1986 he was associated with the Colombo Metropolitan YMCA, as a professional Secretary from 1975 to 1986. He was invited by the National Council of the YMCAs of Sri Lanka as Associate National General Secretary in February 1987 to take over as National General Secretary when Mr. Boyd I. Perera retired.

Alagan brings with him a wide range of training, scholarship and experience in 'Y' service, both in the National and World Movement. He completed his Advance I. YMCA training in 1960 at the Bangalore Theological College and was admitted to the Roster of YMCA Secretaries of the National Council of the YMCAs of India. In 1966 he had his Fellowship Training in U. S. A. and Canada.

Alagan pioneered and helped develop National Youth and Camping programmes, Leadership Training and Programme Development, besides assisting local YMCAs in their formative years.

Alagan has been closely associated with, and actively participated in, the activities of the Association of YMCA Secretaries of India and Ceylon, the National Council of the YMCAs of India and Ceylon, the Y's Men's Regional Board of India and Ceylon, the Y's Men's International, the Asia Alliance of YMCAs, and the World Alliance of YMCAs. He has also participated in Regional and World Consultations including World Council Meetings of the World Alliance of YMCAs.

Alagan is a committed religious leader, community worker and sportsman. He is

DAY CARE CENTRE MANKULAM

A few members of the Navajeevanam Fellowship had an opportunity of visiting the Day Care Centre at Mankulam run by the J. D. C. S. I. the occasion being the opening of the Parsonage. There was a large gathering at the function, consisting mostly of children and their parents, and well-wishers of the Centre. No doubt details of the proceedings would be published. The purpose of this letter is to apprise readers of one item that was provided which fascinated us and all those present - the playing of the school Band. The Band Players, all of them below five years of age, were attired in uniform of blue and white and caps to match and the symphony that existed all throughout the performance was splendid. The combination of notes in playing various instrument emanated a melodious sound. The Band Master was equal to the task in conducting the Band with meticulous timing. The credit, of course, goes to the musically-talented Warden of the Centre (Mrs. Daniel Iyagarajah). The peaceful environment at the Centre showed that the children would surely bloom.

Under present conditions people in Jaffna do not get an opportunity to make a trip to far places; hence our suggestion, for what it is worth, that the Day Care Centre Band at Mankulam should be taken to Jaffna to perform at some function or other, which will no doubt enable the citizens in Jaffna to get a glimpse of the community service that is being rendered to help people in remote areas.

a respected leader of the Methodist community a Rotarian, and Sportsman who has served on many national controlling bodies. He is a gifted musician, and actively promoted the presentation of the "1000 voices Youth Choir Peace Concert" organised by the Colombo YMCA. Alagan is a peace Crusader.

Alagan's wife, Rance, is a retired school teacher who now devotes her time to Church work. He has three daughters, two of whom are married and settled in England and Australia, while the youngest is a Music teacher in Colombo.

Alagan, who admirably led the prestigious Colombo YMCA for 11 years, has now been chosen by our Lord and Master to lead the National Movement. With his knowledge ability, dedication, discipline and winning ways, we can hope that the Sri Lanka Movement is in safe hands. May the Lord bless and crown his efforts.

— National Council Y M C A S
SRI-LANKA

Jaffna College Alumni

It is heartening and encouraging to know that the Alumni of Jaffna College around the globe are rallying around their institution in forming well organised Alumni Associations in large cities like London, Toronto and Melbourne. There are requests for associations in Sydney. The meetings all to the spirit of the College Song - "Where'er we roam, our College home We'll ever hold most dear"; "When'er we gather, while we live, Our filial love renew"; "Our loyalty shall be the same where'er our lot be cast".

Another advantage that the Jaffna College alumni have is that co-education has produced well-knit families where the husband and wife were also students and the children of these parents even though not old students of Jaffna College studying abroad show an intimate knowledge of the college and view the college with much affection as their own too.

London and Toronto besides their alumni meetings also set apart one day for an annual get together. These functions have also become notable social functions for the Sri Lankan community. When the Alumni Association was founded in 1879 the founders envisaged the time when there will be branch associations in Malaya, Burma and India. It is interesting to note that there are now larger and stronger Associations in Europe, Australia and America than the Parent Association itself. Besides the formal associations that have been founded the Principal in his recent visit abroad met several small groups in several parts of London, Colchester, Liverpool, Telford (Birmingham), in various parts of Canada, Bowling Green, Ohio, Washington D. C., Maryland, Connecticut and New York. The alumni in North America may find it more feasible to join the Canadian Alumni for their meetings.

Obituary

W. E. D. (Willie) Mather, beloved husband of Winnie and eldest son of late Mr. & Mrs. EDWARD MATHER of "Bethany House Manipay passed away peacefully on 01-07-1988 at his residence No: 6 St-Annes Church road, Chundikuli. He was a brother of late Parimalam Kadirgamar, late Athysayam Gunaranam, Rev Bramwell, late Wycliffe, late Jessie Lawrence, late Sammy Rasathy Chinniah, Quintus and late Ranie Asirwatham.

His mortal remains were interred at the METHODIST Cemetery (Columbuthural) in the presence of a large gathering where the Revds Govindarajah, J Sharvanathan and Sam Alfred officiated.

உதயதாரகை

UTHAYATHARAKAI
Estd. 1841.

நின்றுவ வார இதழ்.] [வெள்ளிதேரம் வெளிவருவது
நிதி ஜனத்தை உயர்த்தும்: பாவம் எந்தக்குலத்துக்கும் இழிவாம்

மலர் 148] 22-7-1988 [இதழ் 17

செய்திச் சிதறல்

தி. மு. க. நாத்திய பேரணியும்
பொதுக்கூட்டமும்

ஈழத்தமிழர் பிரதேசங்களில்
இந்திய அரசு போர் நிமித்தம்
செய்யாததை ஆட்சேபித்து தமிழ்
கிராமியர் முன்னேற்றக் கழ
கம் தமிழகம் எங்கும் பேரணிக
ளையும் பொதுக்கூட்டங்களையும்
நடத்த ஒழுங்கு செய்துள்ளது.

மின் கட்டண அதிகரிப்பு

கடந்த கை மாதம் முதல்
அமுலில் கொண்டு வந்த மின் கட்ட
ண அதிகரிப்பை ஒத்திவைக்கு
மாற யாழ் மாநகரசபை ஆணை
யாளர் சி. வி. கே. சிவஞானம்
உள்ளூராட்சி ஆணையாளருக்குத்
தெரிவித்தார்.

பூசாவிலுள்ள தமிழ் இளைஞர்களைப்
பார்க்கப் பெற்றோர்களுக்கு
அனுமதி:

பூசாவிலுள்ள தமிழ் இளை
ஞர்களை பார்க்கவும், அவர்களைக்
காண நிவாரணங்களைப் பெறவும்
பெற்றோர்களை அழைத்துச் செல்
வதாக, யாழ். செஞ்சிலுவைச்
சங்கப் ஏற்பாடுகளை மேற்கொள்ள
இருக்கிறது.

பீக்கு உடையில் பல்கலைக்கழக
மாணவர்கள்.

போர்தனைப் பல்கலைக்கழ
கமாணவர்கள் இருவர் பெளத்த
பிக்குவின் வேடம் தரித்து நடமா
டிப்பதால் வததசம், பொலிசாரால்
கைது செய்யப்பட்டனர். இவர்
கள் சோதனை இடப்பட்ட போது
ரவைகள் துப்பாக்கிகளை வைத்
திருந்தனர் என்றும் இவர்கள்
போர்தனை பல்கலைக்கழக முதல்
வருட மாணவர்கள் என்றும்
கண்டுபிடிக்கப்பட்டனர்.

ஈழத்தமிழர்களுக்கு இந்தியா
செல்ல விசா

இலங்கையில் வடக்குக் கிழக்
கிலுள்ள ஈழத்தமிழர்களுக்கு
இந்தியா செல்வதற்கான விசா
இருக்கிறமைக்கு மட்டுமே கொடுக்
கப்படலாம் என்ற கட்டுப்பாடு
விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை
கொழும்பிலுள்ள இந்தியத்துறா
கம் கடைப்பிடித்து வருகிறது. என
அறிவிக்கும்.

160 ஆவது வயதை அடைந்த பரி
யாக்கோபு ஆலயம்

யாழ். நல்லூரிலுள்ள பரி
யாக்கோபு ஆலயம் தனது 160

ஆம் ஆண்டு விழாவை 25-7-88
அன்று கொண்டாட ஒழுங்கு செய்
யப்பட்டதை இதை முன்னிட்டு
வேதப்படிப்பு ஜெபக்கூட்டம்,
ஆராதனை வழிபாடு என்பன குது
கலமாக நடைபெற்றன. ஆரா
தனை வழிபாட்டை வண்பிதா
அருட்கிரு டொனால்ட் கனகரத்தி
னம் நடாத்தினார்.

செஞ்சிலுவைக் காரியாலயம்
யாழ்ப்பணத்தில் நிறுவதல்பற்றி

செஞ்சிலுவைப் பிராந்தியக்
காரியாலயம் ஒன்று யாழ்ப்பாணத்
தில் நிறுவ வேண்டுமென வடக்
குக்கிழக்கு இளைப்புக் குழுவினர்
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்
தைக் கேட்டுள்ளனர் என ஜெனி
வாவிலுள்ள செஞ்சிலுவைச் சங்
கத்தலைமையகத்திற்கு அனுப்பிய
மகஜர் ஒன்றில் அறியக் குறிக்கப்
பட்டிருந்தன.

இந்தியாவிற்கும் விடுதலைப் புலி
களுக்குமான சமாதான பேச்சு
வார்தை என்னவாயிற்று?

தமிழீழ விடுதலைப் புலிகளுக்
கும் இந்திய அரசுக்கும் நடை
பெற்ற பேச்சுவார்த்தைகள் முட்
டுக்கட்டையில் முடிந்ததற்குக் கார
ணம் போர் நிமித்தத்தை இந்
தீயா நிராகரித்ததே ஆகும். என
ஆணையாளர் திரு. சிவஞானம்
கூறினார்.

("தொகுப்பு தமிழ்ச் செல்வன்")

சிந்தனைக்கு விடுதலை

வளர்ச்சிக்கும், சுயமேம்பாட்
டிக்கும் மகிழ்ச்சியே வித்த. உலகில்
மகிழ்ச்சி என்பது மிகவும் முக்கிய
மான சக்தி. இதைக் காணாதவன்
வாழ்வில் சுவையையே இழந்து
விடுகிறான்.

தோல்வி உள்ளதது உறுதி
யைக் காட்டும் ஒரு வாயில்; உற்
சாகமற்ற நாட்களுக்குச் சுவை
யூட்டுகிறது; இரக்கத்திற்கு உர
முட்டுகிறது; கடுமையான வேலை
யையும் கூடப் பொலிவுள்ளதாகக்
கிடும்.

வெற்றி மகத்தானதுதான்
அவசியமானால் தோல்வி அழையும்
விட மகத்தானதாயிருக்கும் என்று
கூறும் வால்விட்டிமன் கூறுகிறார்.
இன்பத்தின் ஒரு கதவு மூடும்
போது. மற்ருன்று திறக்கிறது;
ஆனால், மூடிய கதவையே உற்று
நோக்குவதில் நமக்காகத் திறந்தி
ருக்கும் கதவை நாம் கவனிப்பதே
இல்லை.

நாவலித் திருச்சபையில் தந்தையர் தின நினைவு விழா

"ஞானமுள்ள மகன் தகப்பனு
டைய போதகத்தைக் கேட்கிறான்
தகப்பனைச் சந்தைஷப்படுத்து
கிறான். மதியற்ற மனுஷனோ
தன் தாயை அலட்சியம் பண்ணு
கிறான். தன் தகப்பனையும்,
தாயையும் தூஷிக்கிறவனுடைய
திபம் காரிருளில் அனைந்து
போகும்" என்று நீதி மொழிகளி
ஆம், "உன் தேவனுடைய கர்த்தர்
உனக்குக் கொடுக்கிற தேசத்திலே
உன் நாள்கள் நீடித்திருப்பதற்கு
உன் தகப்பனையும், உன் தாயை
யும் கனம் பண்ணுவாயாக" என்ற
ஐந்தாம் கற்பனை யாத்திராகமத்
தில் கூறுவதையும் நாம் பலமுறை
வாசித்தும் கேட்டும் இருக்கிறோம்.
இன்று முதலாவது தந்தையர்
தினத்தை இங்கு நாங்கள் நினைவு
கூரும் போது பிள்ளைகளாகிய எங்
கள் அனைவரையும் பாதுகாத்துப்
பராமரித்து அறிவூட்டி, கண்டித்து
அரவணக்கும் அப்பா என்றும்
எங்கள் குடும்பத்தின் தலைவரை
எமக்கு ஈவாகத்தந்த நம் இறை
வனை நன்றி கலந்த துதியுடனும்
பத்தியுடனும் போற்றுவோமாக."

நவாவி ஒவ்வொரு பாடசாலை
யின் முதலாவது தந்தையர் தின
விழாவிலே பிரதம அதிகாரிகக்
கலந்து கொண்டு அருளுரை
ஆற்றிய அருள் திரு. எஸ். இ.
ஆணல்ட் அவர்வள மேற்கண்ட
வாறு விசேடமாகக் கூறினார்.

தொடர்ந்து அவர் உரையாற்
றிய போது நவாவி ஒவ்வொரு
பாடசாலை புரிந்து வரும் சிறந்த
முன்மாதிரியான பணிகளையிட்டும்
நவாவித்திருச்சபைக்கும், சமூகத்
தூக்கும் தேவையான பல சிறந்த
தலைமைத்துவமுள்ள தாய்தந்தை
யரைப் பயிற்று வித்து வருவதை
யும் அனைவரும் கண்டு மிகமகிழ்ச்
சியடைகிறோம். என்றும் பிள்ளை
கள் அளித்த சிறந்த தந்தையரை
யிட்டிடு நிதழ்ச்சிகள் உண்மையில்
எம் உள்ளங்களில் உணர்வை உண்
டாக்கியது. என்றும் குறிப்பிட்டிடுப்
பேசினார்.

நவாவி ஒவ்வொரு பாடசாலை
அதிபர் திரு. டபிள்யூ. என். தேவ
கடாட்சம் அவர்களின் தலைமையில்
முதலாவது தந்தையர் தினம்
விசேட ஆராதனையில் நினைவு கூரப்
பட்டது. அதிபர் தமது தலைமை
உரையில் "அன்னையும் பிதாவும்

முன்னேறி தெய்வம்" அன்புத்
தாய்மார் தினத்தை நாம் அனுஷ்
டித்தது போல், அன்புத் தந்தை
யர் தினத்தையும் நாம் அனுஷ்
டிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
தற்காலத்தில் தாய், தந்தையரை
குருமாரை, ஆசிரியர்களை, மூத்
தோரைக் கனம் பண்ணுதல்,
அவர்களுக்குக் கீழ்ப்படிதல் ஆகிய
நம் பண்புகள் பிள்ளைகளிடம் அரு
கிக் கொண்டு போவதை மிக விசத்
துடன் காண்பதாவும், "உன்
னைப்பெற்ற தகப்பனுக்குச் செவி
கொடு; உன் தாய் வயது சென்ற
வளாரும் போது அவளை அசட்
டடை பண்ணாதே; பிள்ளைகளின்
பிள்ளைகள் முதியோருக்குக் கீரி
டம்; பிள்ளைகளின் மேன்மை
அவர்கள் பிதாக்களே" என்று
சாலோமோன் அரசன் கூறிய
நீதிமொழிகளை இக்கால கட்டத்
தில் விசேடமாக நன்குணர்ந்து
சீராக வாழ்வோமாக என்றும்,
இவ்வாண்டு முதல் முதல் நவா
வித் திருச்சபையில் ஐம்பத்தைந்து
வருடகாலம் தொடர்ந்து திருப்பணி
புரிந்தவரும், முன்னாள் பல்லாண்டு
ஒவ்வொரு பாடசாலை அதிபராக
வும் கடமைபாற்றிய காலஞ்
சென்ற சதாசிவப்பிள்ளை சின்
னப்பா ஆணல்ட் அவர்கட்கு
முதல் தந்தையர் தின நினைவுஞ்சலி
பத்தியுடன் செலுத்தப்படுகிறது.
அவரின் போனான ஆணல்ட்
போதகர் இன்று பங்குபற்றி அரு
ளுரை ஆற்றுவது மிகப் பெருத்த
மானதாகும். என்றும் குறிப்பிட்
டார். ஓ நா பாடசாலைப்பிள்ளை
களின் தந்தையரையிட்ட நிதழ்ச்சி
களான திருமறை வசனங்கள்,
பாட்டுக்கள் கவிதைகள் என்பன
தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்
பெற்றன- பாடசாலைப் பழைய
மாணவிகள் செல்வி ஜெபநீற்ற
தம்பிராகாரின் தலைமையிலும்,
திருமதி சுருணா இராயேத்திரம்
தனியாகவும் விசேட பாடல்கள்
பாடினர். உப அதிபர் திரு.
டபிள்யூ. ஜி. அன்னப்பா நன்றி
கூறினார். பிள்ளைகள் தங்கள் தத்
தையருக்கும் மற்றையோருக்கும்
தந்தையரையிட்ட விசேட பாடல்
பொன்னுரை ஆகிய வாழ்த்து
அட்டைகளை வழங்கிக் கொளவித்
தனர்.

அமெரிக்கன் மிஷனரின் 175 வது நிறைவு
(முற்கொடர்)

ஹன்ஸ் போதகரின் சரவகச்
சேரி ஊழியம் மிக நீண்டது.
(1855-1872) (1880-1903)
இவருடைய வாழ்க்கை வர
லாற்றை எழுதிய வண. இ. தே.
இயேசுதாசன் இவருடைய வாயி
லிருந்து வந்த பொன் மொழிகள்
பலவற்றை அந் நூலில் எழுதியுள்
ளார். அவற்றின் சில பின் வரு
மாறு.

1. ஒரு பக்கத்தின் சண்டை
நெடுக நிலலாது.
2. "அழகிய கைகளே பெல
முள்ள கால்களே, காணும்
கண்ணே பேசும் நாவே, நீங்
கள் எல்லாரும் அழகற்று அரு
வருப்பின் நிலையடைந்து, மண்
னுக்குத் திரும்புவீர்க
ளென்று உங்களுக்குத் தெரி

யுமா? தெரியாதிருந்தால்
அறிந்து கொள்ளுங்கள்.

7ம் பெப்ரவரி 1988

3. செபிக்கும் போது மனதின்
எண்ணங்கள் சிதைவுறாமல்
இருக்கும்படி உன் செபத்தின்
சுத்தம் மற்றவர்களுக்குக்கேட்
காமல் உன் செவிகளில் மரத்
திரம் கீழுந்து உன் மனதை
வார்த்தையின் உச்சரிப்போடு
கலந்து ஒரு முடிப்பை உன்
செபத்தின் எண்ணங்களின்
மெல்லிய குரலில் உச்சரித்
துச் செபி.
4. ஒரு நாள் எண்கு பூரண
(2- ம்பக்கம் பார்க்க)

தாரகை ஒளி

கடன்வாங்குதல் பிச்சை எடுப்பதைவிட மிகவும் மேலான தன்று.

எங்கள் கருத்து

சீதன வழக்கத்தின் சீர்கேடு

நமது தமிழ்ச் சமுதாயத்தைச் சீர்கெடுத்து வரும் தீய பழக்க வழக்கங்கள் பலவுள இவற்றுள் சீதன வழக்கம் முக்கியமானது. இவ் வழக்கம் ஈழத் தமிழ் மக்கள் நடுவே பல்லாண்டாக வழக்கிலிருந்து வருகிறது.

முதலில் இவ்வழக்கம் நல்நோக்குடன் தொடங்கப்பட்டது அதனால் சமுதாயத்தில் கேடு விளையவில்லை. பெற்றோர் தம் சேர்த்துவைத்த உடைமைகளை தம் மகளின் திருமணத்தின் போது மனமுவந்தளித்து, மகிழ்வுடன் தம்பதிகளை வாழ்த்தியனுப்பினர்.

ஆனால் நாளடைவில், இவ் வழக்கத்தின் நல் நோக்கம் மாறி, கட்டாய வழக்கமாக வியாபாரநோக்குடன், பெற்றோரை வாட்டி வதைக்கும் ஒரு கொடிய வழக்கமாக மாறிவிட்டது.

ஈழத் தமிழ்ச் சமுதாயத்தில் இன்று நடைமுறையில் உள்ள இந்திய வழக்கத்தினால் பாதிக்கப்பட்ட எத்தனையோ இளம் பெண்கள் திருமணமின்றி வாடி வதங்குவதை நாம் காண்கின்றோம். பெண்களைப் பெற்றவர்கள், மாப்பிள்ளை வீட்டார் சீதனமாகக் கேட்கும் பெருந்தொகைப் பணத்தைக் கொடுக்க முடியாது தினறுகின்றனர். சீதனத்திற்கு மேலாக "டொனேஷன்" வேறு! அத்துடன் குறுக்கு வழியில் பணம் சேர்த்தவர்களுடன் போட்டியிட முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர்.

நாட்டு முன்னேற்றம் என்பது தனித்தனிக் குடும்பங்களின் முன்னேற்றமே குடும்ப முன்னேற்றம் நாட்டு முன்னேற்றத்திற்கு அடிப்படை. குடும்ப முன்னேற்றம் பெண்களினால்தான் ஆகும். குடும்ப அமைதிக்கு, மகிழ்ச்சிக்கு, வளர்ச்சிக்குப் பெண் உயிர்போன்றவள். குடும்பத்தின் விளக்காய் விளங்குகிறாள் அவள். உலக முன்னேற்றத்தில் பெண்ணுக்குச் சம்பங்கு உண்டு. இதனை எவரும் மறுக்கமுடியாது.

வாழ்வு ஒளிபெற ஆண்பெண் சம உரிமை துளிர்க்க வேண்டும் சரிநிகர் சமமானமாய் ஆணும் பெண்ணும் ஒத்துழைப்பரையின் நமது சமுதாயம் முன்னேற்றமடையுமென்பதில் ஐயமில்லை இம் முன்னேற்றத்திற்குக்கு, குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கும் எத்தகைய வழக்கத்தையும் கட்டோடு ஒழிக்க வழி வகுப்பது திருச்சபையின் கடமை.

வாழ்த்துடிக்கும் இளம் பெண்களுக்கு வாழ வழி கொடுப்பது நம் கடமை. சீதன வழக்கத்தின் வீளைவால் நமது சபைகளிலுள்ள யுவதிகளிற்பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் இந்த உண்மையை உணர்ந்தும் உணராததுபோலிருப்பது கண்முடித்தனமாகும். எனவே இச் சீர்கெட்ட சீதன வழக்கத்தை, பூண்டோடு களைந்து மிதித்து மண்ணோடு மண்ணாக்கி விட வேண்டும்.

'மனிதப் பண்போடு ஆடவர் நடக்கவில்லையானால், அவரிடமிருந்து முறையான உரிமைகளைப் பெறுவதில் பெண்கள் அறப்போரில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை' எனக் காந்தியடிகள் கூறியதை இங்கு நினைவுகூர்வது நல்லது. திருச்சபையிலுள்ள பெண்கள் ஐக்கியம் இந்திய வழக்கத்தை எவ்வாறு ஒழிக்க வேண்டுமெனச் சிந்திப்பது அவசியம். இளமைததும்ப, அழகுத்ததும்ப, வாழவேண்டிய யுவதிகளிற்பலர், சீதன வழக்கத்தால் சீர்கெட்டு கண்ணீர்ததும்ப, வேதனையோங்க வாழும் கவலை நிலைக்கு ஆளாவதைக்கண்டும் காணுதவர்களாயிராமல், காலந்தாழ்த்தாது செயல்பட வேண்டும்.

அமெரிக்கன் மிஷன்.....

(2-ப்பக்கத் தொடர்ச்சி)

மாய் முடிந்ததாயிருக்கவேண்டுமானால் எனக்கு முன் காசியத் தேவை (அ) வாசிப்பினாலே பத்திரிகைப் படிப்பினாலே என் அறிவு விஷயத்தில் ஒரு புதிய அறிவை அடைய வேண்டும் (ஆ)

வேதத்திலிருந்தோ பத்தித் தேவனுடைய இராச்சியத்தைக் குரிய புத்தகங்களிலிருந்தோ கடுத்த ஏதோ ஓர் புதிய சத்தியத்தை அறிய வேண்டும் (இ) என் ஆசா விஷயத்தில் ஊர் அரிசிக்கஞ்சியாய் ஒரு கோப்பை கஞ்சி குடிக்க வேண்டும்"

5. "குடும்பங்களைச் சந்திக்கும் போதகருக்கு, ஆலயத்தைச் சந்திக்கும் சனங்களுக்கு"
6. "வயல் நிலம் விசாலமாயிருந்தால் எங்கேயாவது ஒரு விதை பலன் தரும்"
7. "விவாகம் பேசும் போது குடிவெறி, பைத்தியம் பாவணித் தொற்று நோய் முதலியவைகளைப் பார்ப்பதென்றிச் சாகியைப் பாராதிருங்கள்"
8. "வெள்ளைத்தாளில் திடல் பள்ளம் பார்த்துக் கொண்டிருக்கிறவன் எழுந்தது வேலை செய்யமாட்டான்"
9. (ஒரு முறை விபாதிப்படுக்கையிலிருந்து கசுப்பட்ட பின்னர்) "எனக்கு முதல் மணி அடித்தது விட்டது, போகிறதற்கு ஆயத்தன் செய்கிறேன் இரண்டாம் மணியைக் காத்துக் கொண்டிருக்கிறேன் அடித்தவுடன் போய் விடுவேன்"
10. அமெரிக்காவில் ஓர் பேர் போன வைத்தியர் வைத்திய முறையில் கோயாளிக்கு இயற்கையானது மாணத்தை அல்லது சுகத்தைக் கொடுக்கும் வகைக்கும் வைத்தியர்களும் மருந்துகளும், கோயாளியையும், பார்வைக் காராரையும் தாக்காட்டும் விஷயம் என்று எழுதியிருக்கிறார்"

இத்தகைய ஞானவான் கிறிஸ்துவின் மதகுருவாகி தம் வாழ்நாள் எல்லாம் நற்செய்தியைப் பாப்புவதனையே கருமாகக் கொண்டமை போற்றற்குரியது. இவர் ஆறாமுக காவலர் மிஷனரி எதிர்ப்பு இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய காலத்தில் மதப்பணியாற்றியவர். இவரது சிறந்த பண்புகளும் ஆளுமையும் சாவகச்சேரியில் கிறிஸ்து கிருச்சபை வேருன்றக் காரணமாயிற்று. வட்டுக்கோட்டைச் செமினரியின் பட்டதாரி வகுப்பு சிலர் சிறந்த உரையாசிரியர்களாகவுந் திகழ்ந்தனர். அத்தகைய எழுத்தார்வம் மிக்க அறிஞர்களில் ஹன்ஸ் போதகரும் ஒருவர். இவர் தமது எழுத்து வன்மை எல்லாவற்றையும் கிறிஸ்தவ கிருச்சபை வளர்ச்சிக்கே அர்ப்பணித்தார். இவருடைய நூலாகிய "கிறிஸ்துமத அத்தாட்சிகள்", ஒரு மொழிபெயர்ப்பு நூலாகவிருந்தபோதிலும் கிறிஸ்தவ சிந்தார்த்தங்களைத் தமிழ் உரைநடையில் திரட்டிக்கருகின்ற தென்ற வகையில் சரித்திர முக்கியத்தாய் வாய்ந்தது. அவருடைய எளிய இளிய நடைக்குப் பின்வரும் பகுதி சான்று.

(வாரும்)

இறைவன் எங்கே இருக்கிறார்? எங்கோ தேடிப் பார்த்தேன் இறைவனையோ காணவில்லை அங்குமிங்கும் உள்ள கோயில் அனைத்திலுமே பார்த்தேன் காணோம் பற்பலவாம் நோன்பு செய்தேன் அங்க மெலாம் மெலிந்த தன்றி அடிய வன் நான் கண்டதில்லை என்றாலும் இறைவன் எங்கே இருக்கின்றான் என்று காண்குன்றாத வேட்கை நெஞ்சில் குவித்தோங்கும் அவ்வப்போது அன்றோர் நான் மீண்டும் மீண்டும் இங்கேயே நெஞ்சில் மோத சென்றேன் நான் தனிமைநாடிச் சிந்தனையில் மூழ்கலானேன் மாலையெழில் மெள்ள மங்கி

முன்னிருட்டு சூழ்ந்த வேளை மூலையிலோர் வீட்டு முன்னையின்னினக்கு கம்பத்தின் கீழ் சாலையிலே யாரோ ஏதோ சுற்றுமுற்றும் தேடக்கண்டு அவ்வேளையில் அவர்க் குதவ எண்ணி விரைந்தருகே சென்று நின்றேன்.

கந்தையான வேட்டி சட்டை களையிழந்த கவலைத் தோற்றம் வந்தவனைக் கவனியாமல் வருந்தி ஏதோதேடுகிறார் இந்தவேளை இவ்விருட்டில் எதைத் தேடுகிறார் என்று பந்தமுடன் மெள்ள கேட்டேன் பதில் ஏதும் கிடைக்கவில்லை. அருகே சென்று மீண்டும் கேட்டேன் அலட்சியமாய் விடையளித்தார் ஒரு காசைத் தொலைத்துவிட்டேன் அதையே நான் தேடுகிறேன் ஒருவேளை விருப்பமானால் நீரும் உடன் சேர்த்துதேடும் என்றார் மறுவார்த்தை பேசிடாமல் மீண்டுமவர் தேடலானார்

பொங்கிவந்த சிரிப்படக்கி இங்குதான் தொலைத்தீர்? என்றேன் அங்கெனது வீட்டினுள்ளே அக்காசைத் தொலைத்துவிட்டேன் ஆனாலும் இங்கு நல்லவேளிச்சமரம் இருப்பதனால் வீட்டை விட்டு இங்கு வந்து தேடுகிறேன் என்றுரைத்தார் என்னைப்பார்த்து

கேட்டவுடன் பாவம் மூளைக் கோளாறு இவரிடம் போய் மாட்டினேமே வீணாய் ஏன் மனம் நொத்தேன் நானும் வீட்டினிலே தொலைத்த காசை விதியிலே தேடலாமா? சிந்திப்பீர் என்றேன் ஏனோ சிரித்திட்டார் வெடிச்சிரிப்பு.

இல்லாததில் தொலைத்தகாசை இங்குதேடல் சிரிப்பு என்றால் உள்ளதில் இருக்கும் நாதர் உண்மையாம் மெய்பொருளை உள்ளத்தை விட்டு விட்டு உலகெங்கும் தேடும் செய்கை எண்ணத்தான் ஏற்றதன்றே என்று கேட்டார் என்னையலர், ஆக்கியோன்:-

செல்வி ஜீவா முருகேசு கருணாநிலையம் கிளிநொச்சி.

நம்பிக்கை இல்லம் இணுவில்

தென்னிந்திய கிருச்சபையால் நடாத்தப்படும் இணுவில் வைத்தியசாலையில் உண்மையான நம்பிக்கை இல்லத்திற்குப் புதிதாக மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட விரும்புகிறார்கள். மாணவர்கள் வலது குறைந்தவர்களாகவும், பாடசாலை சேல்பவர்களாகவும் 5-14 வயதுடையவர்களாகவும் இருக்கவேண்டும். உணவு, உடை, பாடசாலை உபகரணங்கள், பாடசாலை செல்லும் வாகன வசதி என்பன இலவசமாக வழங்கப்படும். பிள்ளை பற்றிய முழு விவரங்களுடனும் விண்ணப்பிக்கவும் ஆண் பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.

Manager, House of Hope, Inuvil, Chunnakam.

Editorial

NORTH AND EAST FOCUS

It takes one word to characterise the contemporary political situation in the North and East — drift.

Wrestling with a multitude of loose ends, neither the Sri Lankan Government nor the L. T. T. E. find themselves in a position to come to an agreement on the core issue of the holding of an election for the single Province to be constituted by the merger of the North and East.

No doubt, the 'talks' in New Delhi and Madras between the Indian Intelligence officers and the L. T. T. E. leadership in Madras for the last five months had taken on, the dimension of a momentable chapter in the history of Sri Lankan negotiations.

The rumour mill was in fact in overdrive recently that Sathasivam Krishnakumar (Kittu) the representative in Madras of the L. T. T. E. would be visiting Vavuniya to clinch with the L. T. T. E. leader, the much awaited 'deal' to restore normalcy in the North and East and hold the Elections for the establishment of the single Provincial Council.

The groundwork for the elections had also been laid at an accelerated rate on the assumption that a breakthrough was imminent. There were to be 215 polling centres for the four electorates of the Amparai District and 168 polling centres for the three electorates of the Batticaloa District.

But the epochal event of the Vavuniya visit did not take place. The LTTE headquarters in Madras put up according to reports, the following announcement "OPERATION CHECK-MATE: indiscriminate aerial bombardment by Indian Airforce" (Sunday Times 10-7-88)

The densely populated villages in the Mullaitivu District Thannimurippu, Kumulumunai and Kallikadu were, according to news reports, targets of a military offensive on 9-7-88. Following reports of this offensive, the BBC went on the air the same night and made the comment that the talks of the Indian intelligence officers with the LTTE could be revived only if there was an announcement of a cease fire by the Forces.

The only bright spot in this sequence of events is the announcement made by *Elamurasu* of 11-9-88 in bold headlines that an initiative has been taken in Jaffna to re-vitalise the dialogue between the LTTE and Indian intelligence officers Mr. C. V. K. Sivagnanam, the Municipal Commissioner in collaboration with the Army Commander at Palaly is according to the news report, in the forefront to see that the 'talks' do not get stalled at this stage. But news published later seem to indicate a stalemate.

What the country faces today is a suspenseful period in her annals. Political analysts have differed in their opinion on the present deadlock.

There is one group which deems it judicious for the LTTE to take hold of this chance and build on the "assurances" given by President Jayawardene in his six-paragraph communique of June 30, 1988, drawn up on the advice of the Indian High Commissioner, Jyondrinath Dixit.

There is another group which points ruefully to the self delusion on the part of the governments that somehow ultimately things will work in their favour. To this group a political 'deal' in the context of political administration in a country that is cracking under stress of crises and war, should be given the thought the subject deserves. It certainly is much more than giving "a melon patch to a garden boy"

July 29 this year marks the First anniversary of the signing of the historic Indo Sri Lankan accord in Colombo by the two heads of states and the arrival of the first batch of I. P. K. F. men from India to Keep Peace in the North and East.

Womens' Fellowship

More than hundred women of the Jaffna Diocese met at Uduvil on Saturday the 9th July for worship and a seminar and a time of fellowship. For the first time there were members from the young churches South of Elephant Pass namely: Killinochi, Shalom Nagar, Barathy Puram and Mankulam and also from the smaller churches in the Peninsula, namely: K.K.S. Sathiapuram, Sandili-pay and Devakiramam Chunnakam. It was also a pleasure to have a few members of St. Peter's Church, Jaffna with us.

The day began with communion service conducted by the Rev. D. C. Ratnasingham, Pastor of Uduvil. Mrs. S. Jeyanesan of Killinochi spoke about the service that Christian women render to the community in the present context. She said that a number of women have already accepted responsibilities of leadership and urged the women for more active participation.

This was followed by a seminar at which Miss Ratnasingham assistant pastor at St. Peter's Church, Jaffna, spoke on the "Role of Women in the church's ministry and the Rev. T. Thevanesan, pastor Vaddukoddai, spoke on how women through the church can contribute to the growth of society. Miss Ratnasingham said how women were treated as second to men in the past and that it is so even now in some third world countries and communities though God put man and woman in one world giving them equal responsibilities. She went on to say that Jesus broke the fetters that bound women of his time. The women of the early church served in the church's ministry though they were not called to be apostles. Today women have been called

ed to be ministers. Therefore it is upto the women to help overcome old prejudices and practices and be Miriam, Esther, Ruth, Deborah, Martha, Mary and other women of the Bible and Mother Teresa and other such women of to-day all put together, in helping the church in its ministry.

The Rev. T. Thevanesan said that growth means progress and that society is made up of communities language groups, numerous religions, politics, different cultures and ideologies. As in the prophesy of Isaiah Ch. 40: 3-5 and St. Luke, Ch 3: 4-5, Jesus came to even out these differences. To this ministry women are also called because society begins at home, a mother shapes the home, so her attitudes must change, then the children will change, the home becomes a different place and thus society will change. For this 'self' must go and one must live for others.

Mrs. R. Thambiappah, worker Sathiapuram spoke briefly on the role of women in the spiritual growth of the church. She stressed the need for more praying families and prayer cells and bible study in the church as these are the sources of spiritual food. Here again the women have a great role to play.

A lively discussion followed the seminar. At the afternoon meeting Mrs. Thaya Thiagarajah of Mankulam, shared the experiences of her husband and herself when they served as missionaries for a year in the Indiana-Kentucky Conference of U. S. A. and said that they learnt Mission is not just preaching and teaching but 'giving and take' and sharing. Then Mrs. Jeyakumar of Navaly gave a report of the Quadrennial Conference of the Womens' fellowship of the C. S. I. which was held in May '88 Secunderabad at which Mrs. Mahes Arulselvam of the Colombo Church and Mrs. Jeyakumar were delegates from our Fellowship.

It is ironic that twelve excruciating months have passed by, yet a seething cauldron boils in the North and East of the country says the *Island* of 8-7-88

"The killing of a Catholic priest Fr. Chandra Fernando in Batticaloa on June 6 and the abduction of a permanent social worker Mr. S. Kandasamy by unknown persons on June 9 had led to this situation"

What the *Island* refers to as situation' is the effect of the killings on the Relief and Rehabilitation work in the North and East.

A climactic period of tension and uncertainty again characterises life in the country. A major sticking point in the "settlement" was, we learn, a cease-fire in the Tamil provinces which did not meet with the approval of the Indian Government. The surrender of arms, continues to be an elusive goal.

The laggard tempo of the peace talks however should not blind us to the ultimate reality that "There is no way to Peace. Peace is the way"

Registered as a Newspaper at the G. P. O., Sri Lanka under No. Q/J/64/News/87.
Printed for the Jaffna Diocese of the Church of South India at Sri Sankaranathan Press, Kankesanthurai Road, Jaffna on Friday, 22th July 1988
and published by Mr. Alvaipillai Rajasingham, 330, Navalar Road, Jaffna